

aanndd

புகலிடக் குடியிருப்புகளில் வாழ்ந்த மற்றும் அங்கிருந்து வெளியேறிய அனுபவங்கள்

கண்ணோட்டம்



ஹோட்டல்கள் போன்ற புகலிடத் தங்குமிடங்களில் வசிப்பதும், அங்கிருந்து வெளியேறுவதும் மக்களின் உடல்நலம் மற்றும் நல்வாழ்வை எவ்வாறு பாதிக்கிறது என்பதை இந்தத் திட்டம் ஆராய்ந்தது. நேரடி அனுபவம் பெற்ற 30 நபர்களுடனும், அவர்களுக்கு ஆதரவளிக்கும் 11 பணியாளர்கள் மற்றும் தன்னார்வலர்களுடனும் நாங்கள் பேசினோம்.

நாங்கள் கண்டறிந்தவை

உடல் நலத்திற்கும் நல்வாழ்விற்கும் பாதுகாப்பான, நிலையான ஓர் வீடு இன்றியமையாதது. இருப்பினும், தஞ்சம் புகுந்தோர் தங்குமிடங்களில் தங்கியிருக்கும்போதும், அங்கிருந்து வெளியேற வேண்டிய சூழல் ஏற்படும்போதும் பலர் கடுமையான சவால்களை எதிர்கொள்கின்றனர்.



புகலிடக் காப்பகங்களில் வசிப்பது, அங்கிருந்து வெளியேறிய பிறகும் கூட, தங்களின் உடல் மற்றும் மனநலத்தில் பெரும்பாலும் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தியதாக மக்கள் எங்களிடம் தெரிவித்தனர். பொருத்தமற்ற உணவு, நெரிசல், மோசமான சூழல்கள் மற்றும் அடிக்கடி இடம் மாறுதல் ஆகியவை மன அழுத்தத்தையும் நிச்சயமற்ற தன்மையையும் உருவாக்கின.



தஞ்சம் கோரும் தகுதி நிலை குறித்த முடிவு கிடைத்த பிறகு, மக்கள் தாங்கள் தங்கியிருக்கும் இடத்தை காலி செய்ய பொதுவாக 28 நாட்கள் வரை அவகாசம் வழங்கப்படுகிறது. என்ன செய்வதென்று புரிந்துகொள்ளவும், சலுகைகளை ஏற்பாடு செய்யவும் அல்லது வாழ்வதற்கு ஓர் இடத்தைக் கண்டறியவும் இந்த நேரம் பெரும்பாலும் போதுமானதாக இருப்பதில்லை. பல பங்கேற்பாளர்கள் தங்களுக்குத் தெளிவான அல்லது சரியான நேரத்தில் தகவல் கிடைக்கவில்லை என்று கூறினர்.



சிலர், ஈரமும் பூஞ்சையும் நிறைந்த, மற்றும் உடல் குறைபாடுகளுக்கான எந்தவிதமான ஏற்பாடுகளும் செய்யப்படாத, பொருத்தமற்ற தற்காலிகத் தங்குமிடங்களில் தங்க வைக்கப்பட்டனர். இது ஏற்கனவே இருந்த உடல்நலப் பிரச்சனைகளை மேலும் மோசமாக்கியது. மோசம்.



மற்றவர்கள், குறிப்பாகக் குழந்தைகள் இல்லாத தனியாக வாழும் பெரியவர்கள், வீடற்ற நிலைக்கு ஆளாகும் அதிக அபாயத்தை எதிர்கொண்டனர். ஏனெனில், அவர்கள் தனியார் வாடகை வீடுகளில்தான் வீடுகளைக் கண்டுபிடிக்க வேண்டியிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது; அவை விலை உயர்ந்ததாகவும், எளிதில் அணுக முடியாததாகவும் இருக்கக்கூடும்.

நான் 10 நாட்களுக்கு வீடில்லாமல், ரயில் நிலையத்தில் உறங்கினேன். இது பெரும்பாலான மக்களுக்கு நடக்கிறது. (வீட்டை விட்டு வெளியேற்றப்பட்ட பிறகு) ஓர் இடத்தைக் கண்டுபிடிக்கக் கொடுக்கப்படும் நேரம் போதுமானதாக இல்லை. பங்கேற்பாளர்

எங்களுக்குக் கிடைக்காத ஆதரவு என்பது தகவல். பள்ளிப் பதிவு, மருத்துவ சேவைகள் அல்லது வேறு எந்த உதவிக்கும் எங்கே செல்ல வேண்டும் என்று எங்களுக்குச் சொல்லப்படுவதில்லை. நாங்கள் செல்ல எல்லாவற்றையும் நாமே கண்டுபிடித்துக் கொள்வோம். வேண்டியிருந்தது - பங்கேற்பாளர்

சுகாதார பாதிப்புகள்

- அதிக அளவிலான மன அழுத்தம், பதட்டம் மற்றும் மனச்சோர்வு.
- உடல்நலப் பிரச்சினைகள் மோசமடைதல், புதிய
- பகுதிகளுக்குக் குடிபெயரும்போது சுகாதாரப் பராமரிப்பில் ஏற்படும் இடையூறு.

எது நன்றாக வேலை செய்கிறது

- தன்னார்வ மற்றும் சமூகத் துறை அமைப்புகள், மிகவும் நம்பகமான மற்றும் உதவிகரமான ஆதரவு ஆதாரமாக விவரிக்கப்பட்டன.
- அவர்கள் நடைமுறை உதவியையும், ஓர் இணைப்பு உணர்வையும் வழங்கினார்கள்.

என்ன நடக்க வேண்டும்

பங்கேற்பாளர்கள் பின்வருவனவற்றின் தேவையை எடுத்துரைத்தனர்:

- புகலிடக் குடியிருப்புகளில் சிறந்த வாழ்க்கை நிலைமைகள் (உணவு உட்பட)
- செயல்முறையின் ஆரம்பத்திலேயே தெளிவான மற்றும் எளிதில் அணுகக்கூடிய தகவல்கள்
- அடுத்த கட்டத்திற்குச் செல்வதற்குத் தயாராவதற்கு அதிக நேரமும் ஆதரவும்
- பாதுகாப்பான மற்றும் மலிவு விலையிலான வீட்டுவசதிக்கான சிறந்த அணுகல்
- சேவைகளுக்கு இடையே வலுவான ஒருங்கிணைப்பு
- தன்னார்வ மற்றும் சமூகத் துறை அமைப்புகளுக்கான நீண்ட கால நிதி உதவி

எல்லாவற்றிற்கும் மேலாக, பங்கேற்பாளர்கள் ஒரு பாதுகாப்பான இல்லத்தையும், வேலை செய்யவும் படிக்கவும் ஒரு வாய்ப்பையும், சுதந்திரமான

எதிர்காலத்தை அமைத்துக் கொள்வதற்கான ஒரு சந்தர்ப்பத்தையும் விரும்பினார்கள்.

இந்த மாற்றங்களை எவ்வாறு செயல்படுத்துவது என்பது குறித்து உள்ளூர் சேவை வழங்குநர்களுக்கு நாங்கள் பரிந்துரைகளை வழங்கினோம்.

நீங்கள் அவர்களின் பதில்களை எங்கள் இணையதளத்தில் படிக்கலாம்.

விரைவில் நாங்களே சமைத்து உண்ணக்கூடிய ஒரு வீட்டில் குடியேறுவோம் என நம்புகிறோம்.
உணவு.

என் ஆங்கிலம் என்னை பங்கேற்பதில் இருந்து தடுப்பதாக உணர்வதால், அதை மேம்படுத்த விரும்புகிறேன்.

நான் மனதளவில் நன்றாக உணர விரும்புகிறேன்



QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்



முழு அறிக்கையையும் பரிந்துரைகளையும் இங்கே படிக்கவும்.